

**DEPARTMENTAL EXAMINATIONS (COMPUTER BASED TEST)****Name of the Test**

Local Fund Audit Department Test - Commercial Book - keeping (Without Books)	064
--	-----

Maximum Time: One and Half Hour

Maximum Marks: 60

**IMPORTANT INSTRUCTIONS****OBJECTIVE TYPE**

கொள்குறி வகை வினாத்தாள்

**Read the following instructions carefully before beginning to answer the questions.**

வினாக்களுக்கு விடையளிக்கத் தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளைக் கவனமாகப் படிக்கவும்.

1. This computer based Test contains 60 number of questions in objective Type.  
இந்தக் கணினி வழித் தேர்வானது, 60 கொள்குறி வகையிலான வினாக்களைக் கொண்டது.
  2. Answer all questions. Each question carries one mark  
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் ஒவ்வொரு வினாவும் ஒரு மதிப்பெண் உடையது.
  3. In case of doubt, English version is the Final.  
வினாக்களில் சந்தேகம் இருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.
  4. Words of masculine gender in these questions shall, where the context so require, be taken to include feminine gender.  
இந்த வினாக்களில் இடம் பெற்றுள்ள ஆண் பாலினத்தவரின் வார்த்தைகளில் தேவைப்படின, சூழலுக்கேற்ப பெண் பாலினத்தவரின் வார்த்தைகளும் அடங்கும்.
  5. Before answering the questions in CBT, candidates should read the following instructions displayed in the monitor:  
விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்விற்கு விடையளிக்கத் தொடங்கும் முன் கணினியின் திரையில் தோன்றும் அறிவுரைகளை கவனமாகப் படிக்கவும்.
- a) One question will be displayed on the screen at a time.  
ஒரே நேரத்தில் ஒரு வினா மட்டுமே கணினித் திரையில் தோன்றும்.

1. Match the following :

பொருத்துக :

- |  |                               |
|--|-------------------------------|
| (a) Proprietor investment<br>உரிமையாளரின் முதலீடு  | 1. Proprietor<br>உரிமையாளர்   |
| (b) Written document<br>எழுத்து ஆவணம்              | 2. Liabilities<br>பொறுப்புகள் |
| (c) Financial Obligation<br>நிதிநிலை கடமை          | 3. Voucher<br>சான்றுச்சீட்டு  |
| (d) Owner of a Business<br>வணிகத்தின் சொந்தக்காரர் | 4. Capital<br>மூலதனம்         |

	(a)	(b)	(c)	(d)
(A)	1	2	3	4
<input checked="" type="checkbox"/> (B)	4	3	2	1
(C)	3	4	2	1
(D)	4	3	1	2

2. Which is not Correct?

எது தவறு?

- (A) Account is a Summary of relevant business transaction at one place relating to a person, assets, expense or revenue, etc.,  
ஒரு தொழில் அல்லது வியாபார அமைப்பில் நிகழும் செயல்பாடுகள் குறிப்பிட்ட ஒரு நபர், சொத்து, செலவு அல்லது வருமானம் போன்றவைகளின் பெயர்களை தலைப்புகளாகக் கொண்ட வணிக நடவடிக்கையாகும்.
- (B) Receipt is an acknowledgement for cash received  
பற்றுச்சீட்டு என்பது ரொக்கம் பெற்றதற்கு அடையாளமாக கொடுக்கக்கூடியதாகும்.
- (C) Invoice is a business document which is prepared when one can buy goods from another  
சரக்கை வாங்கும்போது வாங்குபவர் ஒரு அறிக்கைச் சீட்டை தயாரிப்பார். அவ்வறிக்கைச் சீட்டில் சரக்கு விவரம் மற்றும் தொகையை உள்ளடக்கியதாகும்.
- (D) Voucher is a written document in support of a transactions  
ஒரு நடவடிக்கைக்கு ஆதாரமாக அமையும் எழுத்து வடிவிலான ஆவணம் சான்றுச் சீட்டு எனப்படுகிறது.

3. \_\_\_\_\_ is the amount of cash or value of goods withdrawn from the business by the proprietor for his personal use.

\_\_\_\_\_ உரிமையாளர் தன் சொந்த உபயோகத்திற்கு ரொக்கம் மற்றும் சரக்கினை எடுத்துக் கொள்வது பற்றி குறிப்பிடுகிறது.

(A) Assets  
சொத்துகள்

(B) Liabilities  
பொறுப்புகள்

(C) Drawings  
எடுப்புகள்

(D) Capital  
மூலதனம்

4. Which of the following is an example for intangible Assets?

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் புலனாகாத சொத்திற்கு எடுத்துக்காட்டு எவை?

(A) Cash in hand  
ரொக்க கையிருப்பு

(B) Bank balance  
வங்கியிருப்பு

(C) Bills receivable  
பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு

(D) Patents  
தனியுரிமை

5. Business transactions may be classified in to

வணிக நடவடிக்கைகளின் வகைபாடு

(A) Three  
மூன்று

(B) Four  
நான்கு

(C) Two  
இரண்டு

(D) Five  
ஐந்து

6. Prepaid expenses is \_\_\_\_\_.

முன்கூட்டி செலுத்திய செலவினங்கள் \_\_\_\_\_ ஆகும்.

(A) Asset  
சொத்துக்கள்

(B) Liability  
பொறுப்புகள்

(C) An Income  
வருமானங்கள்

(D) Loss  
இழப்பு

7. Which of the following is not basic concept of accounting frame work?  
கீழ்வருவனவற்றுள் எது கணக்கியல் கட்டமைப்பில் கருத்துக்களில் அடங்காதது?
- (A) Dual aspect concept  
இரட்டைத்தன்மை கருத்து
- (B) Matching concept  
பொருந்துகை கருத்து
- (C) Party Disclosure concept  
பகுதி வெளியீட்டுக் கருத்து
- (D) Revenue realization concept  
வருவாய் தீர்வு கருத்து
8. Depreciation is deducted from the concerned \_\_\_\_\_  
தேயமானம் குறிப்பிட்ட \_\_\_\_\_ கழித்துக் காட்ட வேண்டும்
- (A) Current Asset  
நடப்புச் சொத்து
- (B) Fixed Asset  
நிலையான சொத்து
- (C) Fixed Liability  
நிலையான பொறுப்பு
- (D) Current Liability  
நடப்பு பொறுப்பு
9. Which principle implies anticipate “no profit and provide for all possible losses” is?  
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எக்கொள்கையானது “இலாபத்தை எதிர்நோக்காதே, ஆனால் அனைத்து எதிர்பார்க்கும் நட்டங்களுக்கு ஒதுக்கு செய்க”.
- (A) Prudence  
முன்னெச்சரிக்கை
- (B) Consistency  
தொடர்ச்சியான மரபு
- (C) Cost Benefit  
அடக்கவிலை பயன்பாடு
- (D) Materiality  
உண்மை உணர்த்துதல்
10. Ledger is book of \_\_\_\_\_  
பேரேடு ஒரு \_\_\_\_\_
- (A) Original entry  
தோற்றம் பதிவு ஏடு
- (B) Final entry  
இறுதிப் பதிவு ஏடு
- (C) All cash transaction  
ரொக்க நடவடிக்கைகள் ஏடு
- (D) All cashless transaction  
பணமில்லா பரிவர்த்தனை ஏடு

11. Accounting Standard Board has constituted in  
கணக்கியல் தரக்குழு நிறுவப்பட்ட ஆண்டு

(A) 1972

(B) 1975

(C) 1977

(D) 1987

12. Business concern must prepare financial statements atleast once in a year is based on \_\_\_\_\_ assumption.

வணிக நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கைகள் குறைந்தது ஒரு ஆண்டுக்கு தயாரிப்பது எந்த அனுமானத்தைச் சார்ந்தது?

(A) Accounting Entity  
கணக்கியல் தனித்தன்மை

(B) Money measurement  
பணமதிப்பீட்டு

(C) Accounting period  
கணக்கியல் காலம்

(D) Going concern  
நிறுவனத் தொடர்ச்சி

13. Goods returned by customers are recorded in  
வாடிக்கையாளர் திருப்பிய சரக்கு பதிவு செய்யப்படுவது

(A) Sales book  
விற்பனை ஏடு

(B) Sales return book  
விற்பனை திருப்ப ஏடு

(C) Purchases return book  
கொள்முதல் திருப்ப ஏடு

(D) Purchase book  
கொள்முதல் ஏடு

14. Double entry system of bookkeeping was introduced by Lucas Pacioli belongs to  
இரட்டைக் கணக்கு பதிவுமுறையை அறிமுகப்படுத்திய லுகாஸ் பாஸியோலி எந்த நாட்டைச் சார்ந்தவர்

(A) British merchant  
இங்கிலாந்து வணிகர்

(B) Italian merchant  
இத்தாலிய வணிகர்

(C) Scottish merchant  
ஸ்காட்லாந்து வணிகர்

(D) Swiss merchant  
ஸ்விட்சர்லாந்து வணிகர்

15. A bank pass book is a copy of  
செல்லேட்டின் நகல்

- (A) The cash column of a customer's cash book  
வாடிக்கையாளர் ரொக்க ஏட்டின் ரொக்கப் பத்தி
- (B) The bank column of a customer's cash book  
வாடிக்கையாளர் ரொக்க ஏட்டின் வங்கிப் பத்தி
- (C) The Customer's account in the bank's ledger  
வங்கி பேரேட்டில் உள்ள வாடிக்கையாளர் கணக்கு
- (D) Debentures  
கடனீட்டுப் பத்திரம்

16. Which of the following is not a feature of double entry system of book keeping?  
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது இரட்டைக் கணக்கு பதிவுமுறையில் இயல்பு அல்ல?

- (A) Each business transaction affects two account  
ஒவ்வொரு வணிக நடவடிக்கையும் இரு கணக்குகளை பாதிக்கும்
- (B) Each transaction had two aspects (Credit, debit)  
ஒவ்வொரு நடவடிக்கையும் இரு தன்மைகளை உள்ளடக்கியதாக இருக்கும்
- (C) Preparation of final account with the help of trial balance  
இருப்பாய்வின் உதவியால் இறுதிக் கணக்குகள் தயாரிக்கப்படுகிறது
- (D) It is based upon going concern assumption concepts and principles  
கணக்கியலின் நிறுவனத் தொடர்ச்சி அனுமானம் கருத்துக்கள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது

17. Which of the following approach is called British approach?  
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எவ்வணுகுமுறை பிரிட்டன் அணுகுமுறை என அழைக்கப்படுகிறது?

- (A) Accounting Equation approach  
கணக்கியல் சமன்பாட்டு அணுகுமுறை
- (B) Accounting period approach  
கணக்கியல் கால அணுகுமுறை
- (C) Traditional approach  
பாரம்பரிய அணுகுமுறை
- (D) Historical approach  
புராதன அணுகுமுறை

18. Which of the following is not an example of artificial personal accounts?  
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது சட்டமுறை அமைப்பு கணக்கு அல்ல?

- (A) Indian Overseas bank account  
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கணக்கு
- (B) LIC of account  
இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழக கணக்கு
- (C) Cosmopolitan club account  
அரிமாசங்கக் கணக்கு
- (D) Kumars account  
குமார் என்பவரின் கணக்கு

19. Matching :

பொருத்துக :

- |  |  |
|--|--|
| (a) Representative Personal account<br>பிரதிநிதித்துவ தனிநபர் கணக்கு | 1. H.M.T Ltd<br>எச்.எம்.டி. லிட்.,         |
| (b) Artificial personal account<br>சட்டமுறை அமைப்பு கணக்கு           | 2. Murugan account<br>முருகன் கணக்கு       |
| (c) Natural personal account<br>தனிநபர் கணக்கு                       | 3. Salary Payable<br>ஊதியம் வழங்கவேண்டியது |

- |   | (a) | (b) | (c) |
|---|-----|-----|-----|
| (A)                                     | 1   | 2   | 3   |
| <input checked="" type="checkbox"/> (B) | 3   | 1   | 2   |
| (C)                                     | 3   | 2   | 1   |
| (D)                                     | 1   | 3   | 2   |

20. Matching :

பொருத்துக :

- (a) Tangible Accounts  
புலனாகும் சொத்து கணக்கு
- (b) Intangible Accounts  
புலனாகா சொத்து கணக்கு
- (c) Nominal accounts  
பெயரளவு கணக்கு

1. Dividend Account  
பங்காதாயம்
2. Building account  
கட்டிட கணக்கு
3. Trade mark account  
வணிக முத்திரைக் கணக்கு

	(a)	(b)	(c)
(A)	2	3	1
(B)	2	1	3
(C)	1	2	3
(D)	3	2	1

21. Which is Correctly Matching?

எது சரியாக பொருந்தியுள்ளது?

- (A) Drawings  
எடுப்புகள்
- (B) Interest paid  
வட்டி செலுத்தியது
- (C) Building  
கட்டிடம்
- (D) Rent  
வாடகை
- Personal Account  
ஆள்சார் கணக்கு
- Personal Representative account  
பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு
- Nominal account  
பெயரளவுக் கணக்கு
- Real Account  
சொத்துக் கணக்கு

22. The giving aspect in a Transaction is called as

ஒரு நடவடிக்கையின் செலுத்துதல் தன்மை அழைக்கப்படுவது

- (A) Debit aspect  
பற்றுத்தன்மை
- (B) Credit aspect  
வரவுத்தன்மை
- (C) Both debit and Credit aspect  
பற்று மற்றும் வரவுத்தன்மை
- (D) Transaction aspect  
பரிவர்த்தனை தன்மை



23. Murugan lending Library is an example for  
முருகன் வாடகை நூலகம் என்பது எவ்வகை கணக்கிற்கு உதாரணமாகும்?

- (A) Nominal account  
பெயரளவுக் கணக்கு
- (C) Personal account  
ஆள்சார் கணக்கு

- (B) Real account  
சொத்து கணக்கு
- (D) Natural account  
இயல்புக் கணக்கு

24. A document in writing drawn upon a specified banker to pay a specified sum to the bearer or the person named in its and payable on demand?

கணக்கு வைத்திருப்பவர் குறிப்பிட்ட நபருக்கோ அல்லது கொணர்பவருக்கோ கேட்கும் பொழுது அதில் குறிப்பிட்டுள்ள தொகையினை செலுத்துமாறு குறிப்பிட்ட வங்கியார் மீது ஆணையிடும் படிவம்

- (A) Cash memo  
ரொக்கச் சீட்டு
- (C) Pay in slip  
செலுத்துச் சீட்டு

- (B) Credit Note  
வரவுக் குறிப்பு
- (D) Cheque  
காசோலை

25. If the capital of a business is 1,00,000/- and other liabilities is 1,50,000/- total asset of the business is

ஒரு வியாபாரத்தில் மூலதனம் ஒரு லட்சமாகவும் இதர பொறுப்புகள் ஒரு லட்சத்து ஐம்பதாயிரமாகவும் இருக்கும் பட்சத்தில் அந்த வியாபாரத்தின் மொத்த சொத்து யாது?

- (A) Rs. 50,000/-  
ரூ. 50,000/-
- (C) Rs. 1,00,000/-  
ரூ. 1,00,000/-

- (B) Rs. 2,50,000/-  
ரூ. 2,50,000/-
- (D) Rs. 1,50,000/-  
ரூ. 1,50,000/-

26. In liabilities account, increases in liabilities are \_\_\_\_\_ side and decreases in liabilities are \_\_\_\_\_ side.

பொறுப்புக்கள் கணக்கில் பொறுப்புகள் அதிகரித்தல் \_\_\_\_\_ இனங்களிலும் மற்றும் பொறுப்புகள் குறைதல் \_\_\_\_\_ இனங்களிலும் இடம்பெறும்.

- (A) Credit, Credit  
வரவு, வரவு
- (C) Credit, Debit  
வரவு, பற்று

- (B) Debit, Debit  
பற்று, பற்று
- (D) Debit, Credit  
பற்று, வரவு

27. When the goods are sold to a Customer on credit and the amount is not recovered due to his insolvency is  
வாடிக்கையாளர்களுக்கு சரக்கு கடன் பெயரில் விற்பனை செய்யும் பொழுது, நொடிப்புநிலை காரணமாக செலுத்த இயலாதநிலை ஏற்படலாம். இவ்வாறு திரும்பப்பெற இயலாத கடனுக்கு
- (A)  Bad debts  
வாராக்கடன்
- (B) Bad debts recovered  
வாராக்கடன் வசூலித்தது
- (C) Over drawings  
மிகை எடுப்புகள்
- (D) Under drawing  
குறை எடுப்புகள்
28. As per Reserve Bank of India revised guidelines validity of a cheque with in  
இந்திய மைய வங்கியின் திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி தற்போது ஒரு காசோலையின் அதிகபட்ச செல்லத்தக்க காலம்
- (A)  90 days  
90 நாட்கள்
- (B) 180 days  
180 நாட்கள்
- (C) 135 days  
135 நாட்கள்
- (D) One year  
ஒரு வருடம்
29. Head quarters of Reserve Bank of India is  
இந்திய மையவங்கியின் தலைமையகம் எங்குள்ளது?
- (A) Delhi  
டில்லி
- (B) Bangalore  
பெங்களூரு
- (C)  Mumbai  
மும்பை
- (D) Chennai  
சென்னை
30. Which of the following is not correct?  
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் தவறானது எது?
- (A) Assets = Liabilities + Capital  
சொத்துகள் = பொறுப்புகள் + மூலதனம்
- (B) Assets – Liabilities = Capital  
சொத்துகள் – பொறுப்புகள் = மூலதனம்
- (C) Assets – Capital = Liabilities  
சொத்துகள் – மூலதனம் = பொறுப்புகள்
- (D)  Assets + Capital = Liabilities  
சொத்துகள் + மூலதனம் = பொறுப்புகள்

31. Negotiable Instrument Act was passed in  
மாற்றுமுறை ஆவணச்சட்டம் நடைமுறைபடுத்தப்பட்ட வருடம்
- (A) 1981 (B) 1881  
(C) 1971 (D) 1991
32. Credit sales are recorded in  
கடன் விற்பனை பதிவு செய்யப்படுவது
- (A) Sales book (B) Cash book  
விற்பனை ஏடு ரொக்க ஏடு  
(C) Sales return book (D) Purchases return book  
விற்பனை திருப்ப ஏடு கொள்முதல் திருப்ப ஏடு
33. The person who prepares a bill is called the  
மாற்று சீட்டினை தயார் செய்பவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்
- (A) Purchaser (B) Seller  
கொள்முதலாளர் விற்பனையாளர்  
(C) Drawer (D) Accountant  
எழுதுனர் கணக்கர்
34. Discount column appears in \_\_\_\_\_ side of the cash book.  
தள்ளுபடி பத்தி ரொக்க ஏட்டின் எப்பக்கத்தில் இடம்பெறும்
- (A) debit aspect (B) Credit aspect  
பற்றுத்தன்மை வரவுத்தன்மை  
(C) Both debit and Credit aspect (D) Transaction aspect  
பற்று மற்றும் வரவுத்தன்மை பரிவர்த்தனை தன்மை
35. Cheque deposited and dishonoured appeared in \_\_\_\_\_ side of the cash book.  
வங்கியில் செலுத்திய காசோலை அவமதிக்கப்பட்டது, ரொக்க ஏட்டின் எப்பக்கத்தில் இடம் பெறும்
- (A) Credit (B) Debit  
வரவு பற்று  
(C) Creditors (D) Debtors  
வரவாளர் தன்மை பற்றாளர் தன்மை

36. Cheque issued and dishonoured appears in \_\_\_\_\_ side of the cash book.  
வங்கியில் இருந்து பெற்ற காசோலை அவமதிக்கப்பட்டது ரொக்க ஏட்டின் எப்பக்கத்தில் இடம் பெறும்
- (A) Credit  
வரவு
- (B) Debit  
பற்று
- (C) Creditors  
வரவாளர் தன்மை
- (D) Debtors  
பற்றாளர் தன்மை
37. The balance of a cash book indicates  
ரொக்க ஏட்டின் ரொக்கப்பத்தி இருப்பு காட்டுவது
- (A) Net income  
நிகர வருமானம்
- (B) Gross income  
மொத்த வருமானம்
- (C) Cash in hand  
கையிருப்பு
- (D) Difference creditors and debtors  
கடனாளிக்கும் கடன் ஈந்தோருக்கும் வித்தியாசம்
38. The petty cashier generally works on \_\_\_\_\_ system.  
சில்லரை காசாளர் பொதுவாக பின்பற்றும் முறை
- (A) Prudence  
முன்னெச்சரிக்கை
- (B) Imprest  
முன்பணம் மீட்பு
- (C) Bad debts  
வாராக்கடன்
- (D) Over draft  
மேல்வரைப்பற்று
39. This error arises when a mistake is committed while totaling below the amount in the subsidiary book  
துணை ஏடுகளில் உள்ள தொகையினை கூட்டும் போது தவறுதலாக குறைவாக மொத்தமிடுவது
- (A) Over casting  
மிகை மொத்தம்
- (B) Under casting  
குறைமொத்தம்
- (C) Posting  
எடுத்து எழுதுதல் பிழை
- (D) Casting  
கூட்டல்பிழை

40. Which of the following items where errors are not disclosed by trial balance?  
இருப்பாய்வு வெளிப்படுத்தாத பிழை

- (A) Errors of partial omission  
பகுதிவிடு பிழைகள்
- (B) Errors of casting  
கூட்டல் பிழைகள்
- (C) Errors of carrying forward  
தூக்கி எழுதுதல் பிழைகள்
- (D) Errors of Principle  
விதிப்பிழைகள்

41. Which of the following terms where errors are disclosed by Trial balance?  
இருப்பாய்வு வெளிப்படுத்தும் பிழை

- (A) Errors of complete omission  
முழுவிடு பிழைகள்
- (B) Errors of recording  
பதிவு செய்தல் பிழைகள்
- (C) Double entry in same account  
ஒரே கணக்கில் இருமுறை எடுத்தெழுதல்
- (D) Compensatory error  
தவறான கணக்கில் எடுத்தெழுதல் பிழைகள்

42. \_\_\_\_\_ account is prepared to avoid the delay in the preparation of Final accounts.

\_\_\_\_\_ கணக்கு தயாரிப்பதன் மூலம் இறுதி கணக்குகள் தயாரிப்பதற்கான தாமதத்தை தவிர்க்க முடிகிறது.

- (A) Suspense account  
அநாமத்து கணக்கு
- (B) Imprest account  
முன்பணம் மீட்பு
- (C) Surplus account  
உபரி கணக்கு
- (D) Debit account  
பற்று கணக்கு

43. Trial balance is prepared to find out the  
இருப்பாய்வு தயாரிப்பது

- (A) Profit  
லாபம்
- (B) Loss  
நட்டம்
- (C) Financial position  
நிதிநிலை
- (D) Arithmetical accuracy of account  
கணக்குகளின் சரித்தன்மை

44. Venkatesh purchases goods worth Rs. 80,000/- for the purpose of selling, this amount will be treated as  
வெங்கடேஷ் விற்பனை செய்வதற்காக ரூ. 80,000/- மதிப்புள்ள சரக்கை கொள்முதல் செய்தது ஒரு

- (A) Capital expenditure  
முதலினச் செலவு
- (B) Revenue expenditure  
வருவாயினச் செலவு
- (C) Deferred revenue expenditure  
நீள்பயன் வருவாயினச் செலவு
- (D) Ordinary expenditure  
சாதாரண செலவு

45. Match the following :

பொருத்துக :

- |  |  |
|--|--|
| (a) Capital receipts<br>முதலின வரவுகள்         | 1. Repairs<br>பழுது பார்த்தல்                            |
| (b) Capital Expenditure<br>முதலின செலவுகள்     | 2. Sale of goods or services<br>பண்டங்கள்/பணிகள் விற்பனை |
| (c) Revenue receipts<br>வருவாய் இன வரவுகள்     | 3. Good will<br>நற்பெயர்                                 |
| (d) Revenue Expenditure<br>வருவாய் இன செலவுகள் | 4. Borrowed loans<br>கடன்கள் வாங்கியது                   |

- |   |     |     |     |     |
|---|-----|-----|-----|-----|
| <input checked="" type="checkbox"/> (A) | (a) | (b) | (c) | (d) |
| (B)                                     | 4   | 3   | 2   | 1   |
| (C)                                     | 1   | 2   | 3   | 4   |
| (D)                                     | 4   | 3   | 1   | 2   |
|   | 1   | 2   | 4   | 3   |

46. Which of the following expenditure is recurring in nature?  
கீழே கொடுக்கப்பட்டுள்ள செலவினங்களில் தொடரும் தன்மை உடையது
- (A) Capital expenditure  
முதலின செலவுகள்
- (B) Revenue Expenditure  
வருவாய் இன செலவுகள்
- (C) Deferred revenue expenditure  
நீள்பயன் வருவாயின செலவுகள்
- (D) Capital and deferred over expenditure  
முதலின நீள்பயன் வருவாய் இன செலவு
47. Amount spent on remodelling an old car is an example of  
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் பழைய சீருந்து சீரமைப்பு செலவினம் எத்தலைப்பில் மேற்கொள்ளப்படுகிறது
- (A) Deferred revenue expenditure  
நீள்பயன் வருவாயின செலவுகள்
- (B) Revenue expenditure  
வருவாய் இன செலவுகள்
- (C) Capital expenditure  
முதலின செலவுகள்
- (D) Capital and deferred over expenditure  
முதலின நீள்பயன் வருவாய் இன செலவு
48. Bank Reconciliation Statement is prepared by  
வங்கி சரிசெய்யும் பட்டியல் தயாரிப்பவர்
- (A) Bank  
வங்கி
- (B) Customer of a bank  
வங்கி வாடிக்கையாளர்
- (C) Manager of a Bank  
வங்கி மேலாளர்
- (D) Share holder of a bank  
பங்கு வைத்திருப்பவர்
49. There are \_\_\_\_\_ types of cash book.  
ரொக்க புத்தகம் \_\_\_\_\_ வகைப்படுத்தப்படுகிறது.
- (A) Two  
இரண்டு
- (B) Three  
மூன்று
- (C) Four  
நான்கு
- (D) Five  
ஐந்து

50. There are \_\_\_\_\_ types of Book keeping.

கணக்குப் பதிவேடுகள் பராமரிப்பு \_\_\_\_\_ வகைப்படுத்தப்படுகிறது.

- (A) 2 (B) 3  
(C) 4 (D) 5

51. An anticipated liabilities which may or may not arise in future is called  
எதிர்வரும் காலத்தில் நிகழக்கூடிய அல்லது நிகழ்வாகாத பொறுப்புகளை குறிப்பது

- (A) Long term liabilities நீண்டகால பொறுப்புகள் (B) Short term liabilities குறுகிய கால பொறுப்புகள்  
 (C) Contingent liabilities நிகழ்வடையாப் பொறுப்புகள் (D) Current liabilities நடப்பு பொறுப்புகள்

52. Which of the following is not correct in trial balance is?

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் இருப்பாய்வு குறித்து பொருந்தாதது

- (A) Is a middle stage in the preparation of accounts  
கணக்கு தயாரிப்பில் மைய நிலையாக உள்ளது  
(B) It shows opening stock only  
தொடர் சரக்கு இருப்பை காட்டும்  
(C) It is a summary of all the ledger balances  
பேரேட்டு கணக்குகளின் சுருக்கம் ஆகும்  
 (D) Prepared after preparation of trading account profit and loss account  
வியாபார கணக்கு லாப நட்ட கணக்கு தயாரித்தப்பிறகு தயாரிக்கப்படுவது

53. Which of the following is not correct in balance sheet is?

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் இருப்புநிலை குறித்து பொருந்தாதது

- (A) Is a last stage in the preparation of accounts  
கணக்கு தயாரிப்பில் கடைநிலையாக உள்ளது  
(B) It shows closing stock only  
இறுதி சரக்கு இருப்பை காட்டும்  
(C) The two sides are assets and liabilities  
சொத்துகள், பொறுப்புகள் என இரு பக்கங்கள் உடையது  
 (D) Prepared before the preparation of trading account, profit and loss account  
வியாபாரம் மற்றும் லாப நட்ட கணக்கு தயாரித்தலுக்கு முன்பு தயாரிக்கப்படுவது



54. Balance Sheet shows  
இருப்புநிலை குறிப்பு உணர்த்துவது

(A) Financial position  
நிதிநிலைமை

(B) Gross Profit  
மொத்த லாபம்

(C) Gross loss  
மொத்த நட்டம்

(D) Net profit  
நிகர லாபம்

55. In a trading account opening stock Rs. 5,000/- Purchases Rs. 25,000/-, sales Rs. 36,000/-, closing stock Rs. 3,000/- gross profit is  
ஒரு வியாபார கணக்கில் தொடக்க சரக்கு இருப்பு ரூ. 5,000/- கொள்முதல் ரூ. 25,000/- விற்பனை ரூ. 36,000/- இறுதி சரக்கு இருப்பு ரூ. 3,000/- எனில் மொத்த லாபம்

(A) 9,000

(B) 5,000

(C) 20,000

(D) 10,000

56. In a trading account of Mr. Kumar, Opening stock is Rs. 57,000/- Purchases Rs. 15,80,000/-, Purchases return Rs. 9,000/- sales Rs. 26,20,000/-, sales return Rs. 6,000/- and closing stock Rs. 86,000/-, gross profit is  
ஒரு வியாபார கணக்கில் தொடர் சரக்கு இருப்பு ரூ. 57,000/- கொள்முதல் ரூ. 15,80,000/- கொள்முதல் திருப்பம் ரூ. 9,000/- விற்பனை ரூ. 26,20,000/- விற்பனை திருப்பம் ரூ. 6,000/- இறுதி சரக்கு இருப்பு ரூ. 86,000/- எனில் மொத்த லாபம்

(A) 10,72,000

(B) 10,74,300

(C) 10,00,000

(D) 25,00,000

57. Which of the following is not correct?

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் தவறானது எது?

(A) Balance sheet is a statement  
இருப்புநிலை குறிப்பு என்பது ஒரு அறிக்கை

(B) Drawing must to deducted from capital  
எடுப்புகள் மூலதனத்தில் இருந்து கழிக்கப்பட வேண்டும்

(C) Current liabilities are recorded in the Balance sheet on liability side  
நடப்பு பொறுப்புகள் இருப்புநிலைகுறிப்பில் பொறுப்புகள் பக்கத்தில் வரும்

(D) Wage is an example of income  
கூலி என்பது வரவினத்திற்கு எடுத்துக்காட்டாகும்

58. Real Account can be classified into

சொத்து கணக்கு பின்வருமாறு வகைப்படுத்தப்படுகிறது

(A) Two  
இரண்டு

(B) Three  
மூன்று

(C) Four  
நான்கு

(D) Five  
ஐந்து

59. For a trading account total Purchase is Rs. 2,00,000/- total sales is Rs. 2,50,000/- percentage of profit is

ஒரு வியாபார கணக்கில் மொத்த கொள்முதல் ரூ. 2,00,000/- மொத்த விற்பனை ரூ. 2,50,000/- எனில் லாப சதவீதம்

(A) 10%

(B) 20%

(C) 25%

(D) 30%

60. A trading account for the year ended 31<sup>st</sup> March 2017 opening stock Rs. 15,000/- Purchases Rs. 16,500/- sales Rs. 30,600/- closing stock Rs. 13,500/- gross profit is

31.03.2017ல் முடியும் ஒரு வியாபார கணக்கில் தொடக்க சரக்கு, இருப்பு ரூ. 15,000/- கொள்முதல் ரூ. 16,500/- விற்பனை ரூ. 30,600/- இறுதி சரக்கு இருப்பு ரூ. 13,500/- எனில் மொத்த லாபம்

(A) 10,000/-

(B) 12,600/-

(C) 11,600/-

(D) 11,400/-



008/DM/24

Register Number									
--------------------	--	--	--	--	--	--	--	--	--

**DEPARTMENTAL EXAMINATIONS**  
**LOCAL FUND AUDIT DEPARTMENT TEST – COMMERCIAL**  
**BOOK – KEEPING**  
(Without Books)

Maximum Time : 1 hour

Maximum Marks : 40

**IMPORTANT INSTRUCTIONS**

**DESCRIPTIVE TYPE**

விரிவான விடையளிக்கும் வகை வினாத்தாள்

**Read the following instructions carefully before beginning to answer the questions.**

வினாக்களுக்கு விடையளிக்க தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளை கவனமாக படிக்கவும்.

1. Answers in excess of the prescribed number of questions appearing at the end of the answer book will not be valued.

விடைகளை குறிப்பிட்டுள்ள எண்ணிக்கைக்கு அதிகமாக எழுதியிருப்பின், விடைத்தாளின் இறுதியில் உள்ள அதிக எண்ணிக்கையிலான விடைகள் மதிப்பீடு செய்யப்படாது.

2. In case of doubt, English version is the final.

வினாக்களில் சந்தேகமிருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.

**Answer any EIGHT of the following questions.**

எவையேனும் எட்டு வினாக்களுக்கு விடையளி.

(8 × 5 = 40)

1. Classify the following items into personal, Real and Nominal Accounts.

- (a) Capital
- (b) Goodwill
- (c) Drawings
- (d) Outstanding Salary
- (e) Cash
- (f) Rent
- (g) Interest paid
- (h) Indian Bank
- (i) Discount Received
- (j) Building

[Turn over

பின்வரும் இனங்களை ஆள்சார் கணக்கு, சொத்து கணக்கு, பெயரளவு கணக்கு என வகைப்படுத்துக.

- (அ) முதல்
- (ஆ) நற்பெயர்
- (இ) எடுப்பு
- (ஈ) கொடுபட வேண்டிய சம்பளம்
- (உ) ரொக்கம்
- (ஊ) வாடகை
- (எ) வட்டி செலுத்தியது
- (ஏ) இந்தியன் வங்கி
- (ஐ) கழிவு பெற்றது
- (ஓ) கட்டிடம்

2. What is meant by cheque?

காசோலை என்றால் என்ன?

3. Write short notes on 'Nil Balance'.

இருப்பு இன்மை (Nil Balance) என்றால் என்ன?

4. What is Endorsement?

மேலெழுத்துதல் (Endorsement) என்றால் என்ன?

5. The Cash book of Mr. Santhana Kumar showed that he had an overdraft of Rs. 16,000/- on 31<sup>st</sup> October 2017. On verification of the Cash Book and the Bank Pass Book the following points were noticed.

- (a) Cheques worth Rs. 2,400 paid into the Bank had not been collected till 31<sup>st</sup> October.
- (b) Cheque worth Rs. 720 issued before 31<sup>st</sup> October had not been presented for payment.
- (c) Interest on Overdraft Rs. 210 charged by the Bank was not entered in the Cash Book.
- (d) A bill receivable worth Rs. 1,000 discounted on 1<sup>st</sup> September was dishonoured.
- (e) A customer had paid into the Bank directly Rs. 750 and this was not entered in the cash book.

Prepare a Bank reconciliation statement as on 31.10.2017.

திரு. சந்தனகுமார் ரொக்க ஏடு ரூ.16,000 வங்கி மேல்வரை பற்றிருப்பை 31 அக்டோபர் 2017ல் காட்டியது. ரொக்க ஏட்டையும், வங்கிசெல்லேட்டையும் ஒப்பு நோக்கும் போது, பின்வருபவை தெரியவந்தன.

- (அ) வங்கியில் செலுத்திய ரூ.2,400க்கான காசோலை 31 அக்டோபர் வரை வசூலாகவில்லை.
- (ஆ) விடுத்த காசோலைகளில் ரூ.720/- அக்டோபர் 31 வரை செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படவில்லை.
- (இ) வங்கியால் பதிவு செய்த மேல்வரை பற்று மீதான வட்டி ரூ. 210/- ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
- (ஈ) செப்டம்பர் 1ல் தள்ளுபடி செய்த ரூ. 1,000 மதிப்புள்ள பெறுதற்குரிய மாற்றுச் சீட்டுக்கு பணம் மறுக்கப்பட்டது.
- (உ) வாடிக்கையாளர் வங்கியில் நேரடியாக செலுத்தியது ரூ. 750க்கு ரொக்க ஏட்டில் பதிவு இல்லை.

31.10.2017 நாளுக்குரிய வங்கி சரிகட்டும் பட்டியல் தயார் செய்க.

6. Prepare Trial Balance as on 31.3.2017 from the following balances of Ms. Yogalakshmi.

	Rs.
Stock (1.4.2016)	30,000
Capital	2,50,000
Furniture	33,000
Sundry creditors	75,000
Printing charges	1,500
Bank loan	1,20,000
Freight	3,500
Machinery	3,20,500
Purchases	2,95,000
Discount received	1,000
Discount allowed	950
Sales	3,35,350
Rent	72,500
Sundry expenses	21,000
Carriage outwards	1,500
Insurance	1,200

செல்வி யோகலட்சுமி அவர்களின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புக்களைக் கொண்டு 31.03.2017ம் நாளை இரூப்பாய்வு தயாரிக்க :

	ரூ.
சரக்கிருப்பு (1.4.2016)	30,000
முதல்	2,50,000
அறைகலன்	33,000
பற்பல கடனீந்தோர்	75,000
அச்சுச் செலவு	1,500
வங்கிக் கடன்	1,20,000
சத்தம்	3,500
இயந்திரம்	3,20,500
கொள்முதல்	2,95,000
பெற்ற தள்ளுபடி	1,000
அளித்த தள்ளுபடி	950
விற்பனை	3,35,350
வாடகை	72,500
சில்லறை செலவுகள்	21,000
வெளி ஏற்றிச்செல் செலவு	1,500
காப்பீடு	1,200

7. Write the differences between Trial Balance and Balance Sheet.

இரூப்பாய்வு மற்றும் இருப்பு நிலைக் குறிப்பு இடையேயான வேறுபாட்டை எழுதுக.

8. When can a Bank Reconciliation be prepared?

எப்போது வங்கிச் சரிக்கும் பட்டியல் தயாரிக்கப்படுகிறது?

9. What is Suspense Account? When is it opened?

அநாமத்துக் கணக்கு என்றால் என்ன? அது எப்பொழுது தோற்றுவிக்கப்படுகிறது?

10. What is Bills Receivable Book?

பெறுதற்குரிய மாற்று கீட்டு ஏடு (Bills Receivable Book) குறிப்பு வரைக.